

September 09, 2021

To,
BSE Limited,
Phiroze Jeejeebhoy Towers,
Dalal Street,
Mumbai- 400001
Scrip Code: 543335

To,
National Stock Exchange of India Ltd.,
Exchange Plaza, C-1, Block G,
Bandra Kurla Complex,
Bandra (E)
Mumbai – 400 051
Scrip Symbol: APTUS

Dear Sir/Madam,

Sub: Newspaper advertisement regarding Notice of 12th Annual General Meeting

Pursuant to Regulation 30 and Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we enclose the newspaper advertisements published in Business Standard (English edition) and Makkal Kural (Tamil edition) regarding Notice of 12th Annual General Meeting, book closure and e-voting information.

The newspaper publications are also made available on the Company's website.

We request you to kindly take the same on record.

Yours Sincerely, For Aptus Value Housing Finance India Limited

Sanin Panicker

Company Secretary & Compliance Officer Membership No: A32834

APTUS Aptus Value Housing Finance India Ltd.

Registered Office: No. 8B, Doshi Towers, 8th Floor, No: 205, Poonamallee High Road, Kilpauk, Chennai 600 010. Phone No: 044 45650000 Fax No: 044 45554170

Email:cs@aptusindia.com Website: www.aptusindia.com NOTICE OF THE 12TH ANNUAL GENERAL MEETING,

Notice is hereby given that the 12th Annual General Meeting ('AGM") of the members of Aptus Value Housing Finance India Limited ("the Company") will be held on Thursday, 30" September 2021 at 11:00 A.M. IST through Video Conference ("VC") / Other Audio Visual Means ("OAVM") to transact the businesses, as set out in the Notice of the AGM in compliance with the Companies Act, 2013 ("the Act") and SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI Regulations") read with the circulars 14/2020 (dated April 08, 2020), 17/2020 (dated April 13, 2020), 20/2020 (dated May 05, 2020) and 02/2021 (dated January 13, 2021) issued by the Ministry of Corporate Affairs ("MCA") and circular dated May 12, 2020 and January 15, 2021 issued by the Securities and Exchange Board of India without the physical presence of

REMOTE E-VOTING AND BOOK CLOSURE

In compliance with the above said circulars, the notice of the AGM and the Annual Report for the financial year 2020-21 have been sent on September 08, 2021 in electronic mode to those members whose e-mail addresses are registered with the Company/Depository Participants. Accordingly, shareholders who have not yet registered or updated their e-mail address are requested to register their e-mail address with their depository participants. Shareholders may note that the notice of AGM and the Annual Report is also available on the Company's website i.e., www.aptusindia.com, website of KFin Technologies Private Limited "RTA") i.e. https://evoting.kfintech.com, BSE limited at www.bseindia.com and National Stock Exchange of India Limited at www.nseindia.com.

E-Voting

In compliance with section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration), Rules, 2014, as amended from time to time and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the members are provided with the facility to cast their vote on all resolutions set forth in the notice of the AGM using electronic voting system (e-voting) provided by KFin Technologies Private Limited and voting of the members shall be in proportion to the equity shares held by them of the Company as on September 22, 2021 (Cut-off date). The Company has appointed Mr. S. Sandeep, partner of S. Sandeep & Associates, Practising Company Secretaries (Membership No. 5853 and COP No. 5987) as the scrutiniser to conduct the voting process (e-voting and poll) in a fair and transparent manner and the members may kindly note that results of e-voting will be announced within 48 hours of conclusion of the AGM.

- The remote e-voting period commence on Monday, September 27, 2021 at 9.00 A.M. (IST) and will end on Wednesday, September 29, 2021 at 05:00 p.m. (IST). During the period, the members may cast their vote electronically. The remote e-voting module shall be disabled by KFin Technologies Private Limited
- Those members, who shall be present in the AGM through VC/OAVM facility and had not cast their votes on the resolution through remote e-voting, shall be eligible to vote through remote voting system during
- The members who have cast their vote by remote e-voting prior to the AGM may attend/participate in the AGM through VC/OAVM but shall not be entitled to cast their vote again.
- Any person who acquires shares of the Company and become a member of the Company after dispatch of the notice and holds shares as on the cut-off date, may obtain the login-id and password for remote e-voting by sending a request at einward.ris@kfintech.com or visit https://evoting.kfintech.com/ or may contact the toll free number 1800-309-4001 of the RTA.

Book Closure

Pursuant to the provisions of section 91 of the Companies Act, 2013 and Rules made there under, as amended from time to time and Regulation 42 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Register of Members and Share Transfer Books of the Company will remain closed from September 23, 2021 to September 30, 2021 (both days inclusive) for the purpose of the AGM.

For Aptus Value Housing Finance India Limited Sd/-

Place: Chennai : September 09, 2021

Sanin Panicker Company Secretary & Compliance Officer

Business Standard CHENNAI EDITION

Printed and Published by S Javaraam on behalf of Business Standard Private Limited and printed at MNS Printers Private Itd.76/1.Noombal Village onamallee High Road, Velappanchavad Chennai-600 077 and published at Business Standard Private Limited, C/O.

Regus Citi Centre, Level 6,10/11, Dr. Radhakrishnan Salai, Mylapore, Chennai - 600 004

Editor: Shvamal Majumdar

RNI No:70127/1998 Readers should write to the editor at feedback@bsmail.in Ph:044-24322608,Fax:+91-44-24320094

For Subscription and Circulation enquiries please contact: Ms. Mansi Singh **Head-Customer Relations Business Standard Private Limited** H/4 & I/3, Building H,Paragon Centre, Opp

Birla Centurion, P.B.Marg, Worli, Mumbai - 400013 E-mail: subs_bs@bsmail.in "or sms, REACHBS TO 57575

DISCLAIMER News reports and feature ticles in Business Standard seek to preser an unbiased picture of developments in the markets, the corporate world and the vernment. Actual developments can turr out to be different owing to circumstance beyond Business Standard's control and mowledge. Business Standard does not take any responsibility for investment or business decisions taken by readers on the basis of reports and articles published in the ewspaper. Readers are expected to form thei own judgement

Business Standard does not associate itsel with or stand by the contents of any of the advertisements accepted in good faith and ublished by it. Any claim related to the dvertisements should be directed to the

advertisers concerned. Unless explicitly stated otherwise, all right reserved by M/s Rusiness Standard Pyt Itd Any printing, publication, reproduction ransmission or redissemination of the contents, in any form or by any means, i prohibited without the prior written consent of M/s Rusiness Standard Pvt Ltd Any such prohibited and unauthorised act by any person/legal entity shall invite civil and riminal liabilities.

No Air Surcharge

Aditya Birla Sun Life **Mutual Fund**



Aditya Birla Sun Life AMC Limited (Investment Manager for Aditya Birla Sun Life Mutual Fund) Registered Office: One World Center, Tower 1, 17th Floor, Jupiter Mills, Senapati Bapat Marg, Elphinstone Road, Mumbai - 400 013. Tel.: 4356 8000. Fax: 4356 8110/8111. CIN: U65991MH1994PLC08081

Record Date for Distribution

NOTICE IS HEREBY GIVEN THAT the Trustees of Aditya Birla Sun Life Mutual Fund have approved Tuesday, September 14, 2021*, as the Record Date for declaration of distribution under the Income Distribution cum Capital Withdrawal (IDCW) options in the following schemes, subject to availability of distributable surplus on the Record Date:

Name of the Schemes	Plans/Options	Quantum of Distribution per unit # on face value of Rs.10/- per unit	NAV as on September 07, 2021 (Rs.)
Aditya Birla Sun Life Short Term Fund (An open ended short term debt scheme investing in instruments such that the Macaulay duration of the portfolio is between 1-3 years)	Direct Plan –IDCW	1.427	16.7950
Aditya Birla Sun Life Corporate Bond Fund (An open ended debt scheme predominantly investing in AA+ and above rated corporate bonds)	Direct Plan –IDCW	0.885	12.6536
Aditya Birla Sun Life Banking & PSU Debt Fund (An open ended debt scheme predominantly investing in debt instruments of banks, Public Sector Undertakings, Public Financial Institutions and Municipal Bonds)	Direct Plan –IDCW	12.950	144.0042
	Regular Plan –IDCW		12.3154
Aditya Birla Sun Life Fixed Term Plan - Series RA (A Close ended Income Scheme)	Direct Plan -IDCW	The entire distributable surplus at the time of	12.4361
	Regular Plan – Quarterly IDCW	maturity^ shall be distributed.	10.7517
	Direct Plan – Quarterly IDCW		10.7904

The NAV of the schemes, pursuant to pay out of distribution would fall to the extent of payout and statutory levy (if applicable).

#As reduced by the amount of applicable statutory levy. *or the immediately following Business Day if that day is a non-business day. ^Maturity of the said scheme is September 14, 2021.

All unitholders whose names appear in the Register of Unitholders / Beneficial owners under the IDCW options of the said schemes as at the close of business hours on the Record Date shall be eligible to receive the distribution so declared.

For Aditya Birla Sun Life AMC Limited

(Investment Manager for Aditya Birla Sun Life Mutual Fund) Sd/-

Authorised Signatory

Date: September 08, 2021 Place: Mumbai

Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.

Size: 16 cms (w) x 28 cms (h)

(This is only an advertisement for information purposes and is not a prospectus announcement)

Markolines MARKOLINES TRAFFIC CONTROLS LIMITED

(Formerly known as "Markolines Traffic Controls Private Limited")

Corporate Identification Number: U99999MH2002PLC156371

Our Company was originally incorporated as "Mark-O-Line Traffic Controls Private Limited" on November 08, 2002 at Pune, Maharashtra as a private limited company under the Companies Act, 1956 with the Registrar of Companies, Pune. The Registered office of our Company got shifted from Pune to Mumbai vide Certificate of Registration of Regional Director order for Change of State dated September 27, 2005. The name of our Company was changed from "Mark-O-Line Traffic Controls Private Limited" to "Markolines Traffic Controls Private Limited" vide Fresh Certificate of Incorporation Consequent upon Change of Name pursuant to Shareholders Private Limited to "Markolines Iranic Controls Private Limited" vide Fresh Certificate of incorporation Consequent upon Change of Name pursuant to Shareholder's resolution passed at the Extra Ordinary General Meeting held on February 17, 2018. Further, our Company was converted into Public Limited Company pursuant to Shareholder's resolution passed at the Extraordinary General Meeting of our Company held on April 19, 2021 and the name of our Company was changed to "Markolines Traffic Controls Limited" and a Fresh Certificate of Incorporation consequent upon conversion of Company to Public Limited dated August 10, 2021 was issued by Registrar of Companies, Mumbai, Maharashtra, being Corporate Identification Number U99999MH2002PLC156371.

Registered office: 502, A Wing, Shree Nand Dham, Sector 11, CBD Belapur Navi Mumbai 400614, Maharashtra India Contact Person: Mr. Parag Sudhir Jagdale, Company Secretary and Compliance Officer

Tel: +91 22 6266 1111 | E-mail: company.secretary@markolines.com | Website: www.markolines.com PROMOTERS OF OUR COMPANY: MR. SANJAY BHANUDAS PATIL AND MR. KARAN ATUL BORA

THE ISSUE

PUBLIC ISSUE OF 51,28,000 EQUITY SHARES OF FACE VALUE OF ₹10.00 EACH ("EQUITY SHARES") OF MARKOLINES TRAFFIC CONTROLS LIMITED (THE "COMPANY" OR THE "ISSUER") FOR CASH AT A PRICE OF ₹78.00 PER EQUITY SHARE INCLUDING A SHARE PREMIUM OF ₹ 68.00 PER EQUITY SHARE (THE "ISSUE PRICE") AGGREGATING TO ₹3,999.84 LAKH ("THE ISSUE") OF WHICH 2,57,600 EQUITY SHARES OF FACE VALUE OF ₹ 10.00 EACH FOR CASH AT A PRICE OF ₹78.00 PER EQUITY SHARE INCLUDING A SHARE PREMIUM OF ₹68.00 PER EQUITY SHARE AGGREGATING TO ₹200.93 LAKH WILL BE RESERVED FOR SUBSCRIPTION BY MARKET MAKER TO THE ISSUE (THE "MARKET MAKER RESERVATION PORTION"). THE ISSUE LESS THE MARKET MAKER RESERVATION PORTION I.E. ISSUE OF 48,70,400 EQUITY SHARES OF FACE VALUE OF₹10.00 EACH AT A PRICE OF₹76.00 PER EQUITY SHARE INCLUDING A SHARE PREMIUM OF ₹ 68 ON PER FOLITY SHARE AGGREGATING TO ₹3 798 91 LAKH IS HEREINAFTER REFERRED TO AS THE "NET ISSUE". THE ISSUE AND THE NET ISSUE WILL CONSTITUTE 26.84 % and 25.49 % RESPECTIVELY OF THE POST-ISSUE PAID-UP EQUITY SHARE CAPITAL OF OUR COMPANY

THE FACE VALUE OF THE EQUITY SHARE IS ₹10.00 AND THE ISSUE PRICE IS 7.8 TIMES

OF THE FACE VALUE OF THE EQUITY SHARES

THIS ISSUE IS BEING MADE IN TERMS OF CHAPTER IX OF THE SECURITIES EXCHANGE BOARD OF INDIA (ISSUE OF CAPITAL AND DISCLOSURE REQUIRMENTS) REGULATIONS, 2018 (THE "SEBI (ICDR) REGULATIONS"), AS AMENDED. THIS ISSUE IS A FIXED PRICÈ ISSUE AND ALLOCATION IN THE NET ISSUE TO THÉ PUBLIC WILL BE MADE IN TERMS OF REGULATION 253(2) OF THE SEBI (ICDR) REGULATIONS. AS AMENDED.

ISSUE

OPENS ON: WEDNESDAY, SEPTEMBER 15, 2021 CLOSES ON: MONDAY, SEPTEMBER 20, 2021

FIXED PRICE ISSUE AT ₹ 78.00 PER EQUITY SHARE

MINIMUM APPLICATION SIZE OF 1.600 EQUITY SHARES AND IN MULTIPLES OF 1.600 EQUITY SHARES THEREAFTER

ASBA*

Simple, Safe, Smart way *Application Supported by Blocked Amount (ASBA) is a better way of Mandatory in Public Issues of Application- Make use applying to issues by simply blocking the fund in the bank account, investors from January 01, 2016 can avail the same. For further details check section on ASBA below. No cheque will be accepted.

UPI – Now mandatory in ASBA for Retail Investors applying through Registered Brokers, DPs. & RTAs, Retail Investors also have the options to submit the application directly to the ASBA Bank (SCSBs) or to use the facility of linked online trading, demat and bank account.

Applicants should ensure that DP ID, PAN and the Client ID are correctly filled in the Application Form. The DP ID, PAN and Client ID provided in the Application Form should match with the DP ID and Client ID available in the Depository database, otherwise, the Application Form is liable to be rejected. Applicant should ensure that the peneficiary account provided in the Application Form is active. Applicants should note that on the basis of the PAN, DP ID and Client ID as provided in the Application Form, the Applicant may be deemed to have authorized the Depositories to provide to the Registrar to the Issue, any requested Demographic Details of the Applicant as available on the records of the depositories. These Demographic Details may be used, among other things, for any correspondence(s) related to the Issue. Applicants are dvised to update any changes to their Demographic Details as available in the records of the Depository Participant to ensure accuracy of records. Any delay resulting from failure to update the Demographic Details would be at the Applicants' sole risk.

APPLICATIONS SUPPORTED BY BLOCKED AMOUNT (ASBA): Investors have to compulsorily apply through the ASBA process. ASBA has to be availed of by al investors. Further as per SEBI Circular SEBI/HO/CFD/DIL2/CIR/P/2018/138 dated November 1, 2018, all Retail Individual Investors can also apply through Unified Payments Interface ("UPI"). The investor is required to fill the Application form and submit the same to the relevant SCSB or the Registered Brokers at Broker Center or the RTA or the CDP. The SCSB will block the amount in the account as per the authority contained in Application form and undertake other tasks as per the specified procedure. On Allotment, amount will be unblocked and account will be debited only to the extent required to be paid for Allotment of Equity Shares. Hence, there will be no need for refunds. For more details on the ASBA process, please refer to the section, "Issue Procedure" beginning on page no. 216 of the Prospectus.

RISKS IN RELATION TO FIRST ISSUE: This being the first Public Issue of our Company, there has been no formal market for the Equity Shares of our Company. The face value of the equity shares is ₹10.00. The Issue Price (as determined and justified by our Company in consultation with the Lead Manager as stated in "Basis for Issue Price" on page no. 73 of the Prospectus) should not be taken to be indicative of the market price of the Equity Shares after the Equity Shares are listed. No assurance can be given regarding an active or sustained trading in the Equity Shares or regarding the price at which the Equity Shares will be traded after listing. GENERAL RISKS: Investments in equity and equity-related securities involve a degree of risk and investors should not invest any funds in this Issue unless they can afford to take the risk of losing their investment. Investors are advised to read the risk factors carefully before taking an investment decision in this offering. For taking an investment decision, investors must rely on their own examination of the Issuer and the Issue including the risks involved. The Equity Shares in the Issue have neither been recommended nor approved by Securities and Exchange Board of India (SEBI) nor does SEBI guarantee the accuracy or adequacy of the Prospectus. Specific attention of the investors is invited to the section titled "Risk Factors" beginning on page no. 21 of the Prospectus.

ISSUER'S ABSOLUTE RESPONSIBILITY: Our Company, having made all reasonable inquiries, accepts responsibility for and confirms that the Prospectus contains all information with regard to Our Company and the Issue which is material in the context of the Issue, that the information contained in the Prospectus is true and correct in all material aspects and is not misleading in any material respect, that the opinions and intentions expressed herein are honestly held and that there are no other facts, the omission of which makes the Prospectus as a whole or any of such information or the expression of any such opinions or intentions misleading, in any material respect.

LISTING: The Equity Shares issued through the Prospectus are proposed to be listed on the SME Platform of BSE Limited. Our Company has received 'in-principle' approvals from BSE for the listing of the Equity Shares pursuant to letter dated September 03, 2021. For the purposes of the Issue, the Designated Stock Exchange

DISCLAIMER CLAUSE OF SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA: Since the Issue is being made in terms of Chapter IX of the SEBI (ICDR) Regulations, 2018, the Prospectus was filed with SEBI in terms of the Regulation 246 (5) of the SEBI (ICDR) Regulations, 2018, and the SEBI shall not offer any observation on Offer Document. Hence, there is no such specific disclaimer clause of SEBI. However, investors may refer to the entire "Disclaimer Clause of SEBI" on page no. 197 of the Prospectus

DISCLAIMER CLAUSE OF BSE (DESIGNATED STOCK EXCHANGE): "It is to be distinctly understood that the permission given by BSE Limited ("BSE") should not in any way be deemed or construed that the contents of the Prospectus or the price at which the equity shares are offered has been cleared, solicited or approved by BSE, nor does it certify the correctness, accuracy or completeness of any of the contents of the Prospectus. The investors are advised to refer to the Prospectus for the full text of the "Disclaimer clause to BSE Limited" on page no. 200 of the Prospectus

ADDITIONAL INFORMATION AS REQUIRED UNDER SECTION 30 OF THE COMPANIES ACT, 2013

MAIN OBJECTS AS PER MEMORANDUM OF ASSOCIATION OF THE COMPANY: For information on the main objects of our Company, see "History and Certain Other Corporate Matters" on page no. 122 of the Prospectus and Clause III (A) of the Memorandum of Association of our Company is a material document for inspection in relation to the Issue

LIABILITY OF MEMBERS: The Liability of members of Company is Limited.

AMOUNT OF SHARE CAPITAL OF THE COMPANY AND CAPITAL STRUCTURE:

Authorized Share Capital of ₹ 2,000.00 Lakh divided into 2,00,00,000 Equity Shares of ₹10.00 each. Issued, Subscribed & Paid-up Share Capital prior to the Issue: ₹1,397.95 Lakh divided into 1,39,79,520 Equity Shares of ₹10.00 each. Proposed Post Issue Paid-up Share Capital: ₹ 1,910.75 Lakh divided into 1,91,07,520 Equity Shares of ₹10.00 each

SIGNATORIES TO MOA AND SHARES SUBSCRIBED

Signatories to MOA		Current Promoters		
Name	No. of shares	Name	No. of shares	
Mr. Sanjay Bhanudas Patil	300	Mr. Sanjay Bhanudas Patil	54,04,640	
Mr. Niyaz S. Momin	150	Mr. Karan Atul Bora	14,14,400	
Mr. Avinash B. Patil	1			
Ms. Kirtinandini S. Patil	1			
Mr. Vishwanath Ramchandra Dange	250			
Mr. Sunil S. Powar	300			
Mr. Vijay R. Oswal	1			
Total	1,003	Total	68,19,040	

LEAD MANAGER TO THE ISSUE GRE EX

GRETEX CORPORATE SERVICES LIMITED Office No. 13, 1st Floor, New Bansilal Building Raia Bahadur Mansion, 9-15, Homi Modi Street, Fort, Mumbai - 400 001

Tel No.: +91 - 22 - 4002 5273 / 98368 22199/ 98368 21999 Email: info@gretexgroup.com/

mbk@gretexgroup.com Website: www.gretexcorporate.com Contact Person: Mr. Janil Dilip Jain SEBI Registration No: INM000012177 CIN: U74999MH2008PLC288128

BIGSHARE SERVICES PRIVATE LIMITED st Floor, Bharat Tin Works Building, Opp. Vasant Oasis, Makwana Road, Marol, Andheri East, Mumbai – 400 059

REGISTRAR TO THE ISSUE

Tel. No.: +91 – 22 – 6263 8200; Fax No.: +91 - 22 - 6263 8299 Email: ipo@bigshareonline.com: Website: www.bigshareonline.com Investor Grievance Email: investor@biashareonline.com Contact Person: Mr. Swapnil Kate

SEBI Registration No.: INR000001385

CIN: U99999MH1994PTC076534

Markolines MARKOLINES TRAFFIC CONTROLS LIMITED Mr. Parag Sudhir Jagdale

Company Secretary & Compliance Officer

Markolines Traffic Controls Limited

Website: www.markolines.com

502, A Wing, Shree Nand Dham, Sector 11, CBD Belapur Navi Mumbai 400614. Maharashtra India Tel: +91 22 6266 1111 E-mail: company.secretary@markolines.com

Investors can contact the Compliance Officer or the Registrar to the Issue in case of any pre-issue or post-issue related problems, such as non-receipt of letters of allotment, credit of allotted shares in the respective beneficiary account, etc.

COMPANY SECRETARY AND COMPLIANCE OFFICER

AVAILABILITY OF APPLICATION FORMS: Application Form can be obtained from the Registered Office of Company, MARKOLINES TRAFFIC CONTROLS LIMITED, Tel: +91 22 6266 1111; Registered Office of Lead Manager: GRETEX CORPORATE SERVICES LIMITED, Email: info@gretexgroup.com, Tel No.: +91 - 22 - 4002 5273 / 98368 22199/ 98368 21999; Self Certified Syndicate Banks; Registered Brokers; Designated RTA Locations and Designated CDP Locations for participating in the Issue. Application Forms will also be available on the websites of the Stock Exchange and at all the Designated Branches of SCSBs, the list of which is available on

ites of the Stock Exchange and SEBI. AVAILABILITY OF PROSPECTUS: Investors should note that Investment in Equity Shares involves a degree of risk and investors are advised to refer to the Prospectus and the Risk Factors contained therein, before applying in the Issue. Full copy of the Prospectus shall be available at the website of Stock Exchange at www.bsesme com, the website of Lead Manager at www.gretexcorporate.com in and the website of the Issuer Company at www.markolines.com.

BANKER TO THE ISSUE & SPONSOR BANK: ICICI Bank Limited All capitalized terms used herein and not specifically defined shall have the same meaning as ascribed to them in the Prospectus dated September 08, 2021

For Markolines Traffic Controls Limited (Formerly known as Markolines Traffic Controls Private Limited)

Mr. Sanjay Bhanudas Patil

Managing Director

DIN: 00229052

Place: Mumbai Date: September 08, 2021

MARKOLINES TRAFFIC CONTROLS LIMITED is proposing, subject to market conditions and other considerations, public issue of its Equity Shares and has filed the Prospectus with the Registrar of Companies, Mumbai. The Prospectus is available on the website of the Lead Manager at www.gretexcorporate.com the website of the BSE Limited i.e. www.bsesme.com, and website of the Issuer Company at www.markolines.com. Investors should note that investment in Equity Shares involves a high degree of risk. For details investors should refer to and rely on the Prospectus including the section titled "Risk Factors" beginning on page no. 21 of the Prospectus, which has been filed with ROC.

The Equity Shares have not been and will not be registered under the U.S. Securities Act 1933, as amended (the "Securities Act") or any state securities laws in the United States and may not be offered or sold within the United States or to, or for the account or benefit of, "U.S. persons" (as defined in Regulation S of the Securities Act), except pursuant to an exemption from, or in a transaction not subject to, the registration requirements of the Securities Act. Accordingly, the Equity Shares will be offered and sold (i) in the United States only to "qualified institutional buyers", as defined in Rule 144A of the Securities Act, and (ii) outside the United States in offshore transactions in reliance on Regulation S under the Securities Act and in compliance with the applicable laws of the jurisdiction where those offers and sales occur. The Equity Shares have not been and will not be registered, listed or otherwise qualified in any other jurisdiction outside India and may not be offered or sold, and Application may not be made by persons in any such jurisdiction, except in compliance with the applicable laws of such jurisdiction.

தமிழ் இணைய கல்விக்கழகத்தில் மெய்நிகர் அருங்காட்சியகம்

வெளிப்படையான நிர்வாகத்தை பொதுமக்களுக்கு வழங்க **டிஜிட்டல் தமிழ்நாடு திட்டம்**

வெளிப்படையான நிர்வாகத்தை பொதுமக்களுக்கு வழங்க டிஜிட்டல் தமிழ்நாடு திட்டம் செயல் படுத்தப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்தார்.

தமிழக அரசு சட்டசபையில் நேற்று மாலை தகவல் தொழில்நுட்பவியல் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. விவாதத்துக்கு பிறகு பதில் அளித்து பேசிய தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:

வெளிப்படையான நிர்வாகத்தை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் டிஜிட்டல் 🤇 தமி**ழ்**நாடு செயல்படுத்தப்படும்.

மக்களுடன் தொடர்புகொண்ட மற்றும் அவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் அரசு துறைகளின் செயல்பாடுகள் படிப்படியாக மின்மயமாக்கப்படும்.

அரசின் முடிவுகளுக்கான ஆதரவு அமைப்பு ஒன்று செயல்படுத்தப்படும்.அதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.10 கோடியும், அடுத்த 4 ஆண்டுகளுக்கு ரூ.5 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அலுவல்கள் சார்ந்த செயல்முறைகளையும் அனைத்து மின்மயமாக்கிடும் வகையில் தமிழக அரசு துறைகளின் அலுவலக

செயல்பாடுகளை

செயல்படுத்தப்படும். சென்னை நகரம் தரவு மைய முனையமாக வளர்ந்து வருகிறது. இத்துறையின் வளர்ச்சி, முதலீடு மற்றும் உயர்தர வேலைவாய்ப்புகளை ஊக்கும்விக்கும் வகையில் தரவு மைய கொள்கை ஒன்று வெளியிடப்படும்.

ஒன்று

மின்மயமாக்கும்

முதலமைச்சா் மு.க. ஸ்டாலினை, சிறுபான்மையினா் நலன்

மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் 2021–22ம் ஆண்டிற்கான சிறுபான்மையினர்

நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு

டபுள்டாட் பைனான்ஸ் லிமிடெட்

CIN: U93090TN1989PLCO21901

டெபாசிட்டரி சாவீசஸ் (இந்தியா) லிமிடெட் (CDSL) சேவையை கம்பெனி பெற்றுள்ளது.

ைபாட்டாட்டா சாம்மை (இத்துவர்) எப்படைட் (2005) கம்பெனிகள் சட்டம், 2013 பிரிவு 108 மற்றும் கம்பெனிகள் (திர்வாகம் மற்றும் மேலாண்ண திருத்தப்பட்ட விதிகள் 2014ன் விதி 20 மற்றும் திருத்தப்பட்ட செபி (பட்டியல் கட்டுப்பாடுக

திருத்தப்பட்ட வதுளை 2014னை வது 20 மற்றும் தாருத்தப்பட என்ப படிகளை 2014ன் நடியில் மற்றும் வெளியீட்டு தேவைகள்) ஒழுங்குமுறைகள், 2015ன் ஒழுங்குமுறை 444ன் கீழ், வருடாத்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அனைத்து தீர்மானங்கள் மீதும் உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை மின்னணு முறையில் (evoling) அளிக்க மின்னணு வாக்களிக்கும் வசதியை கம்பெனி CDSL உடன் இணைந்து வழங்குகிறது. உறுப்பினர்களின் வாக்களிக்கும் உரிமை செப்டம்பர் 23,

2021 வியாழக்கிழமை (கட் ஆஃப் தேதி) நிலவரப்படி கம்பெனியின் செலுத்தப்பட்ட சம பங்கு மூலதனத்தில் அவர்கள் வைத்திருக்கும் சம பங்குகளின் விகிதத்தில் இருக்கும். தொலைதூர மின்னனு வர்க்குப் பதிவு செய்டம்பர் 27, 2021, திங்கட்கிழமை (இத்திய நேரப்படி காலை 9.00 மணி) அன்று துவங்கி செப்டம்பர் 29, 2021, புதன்கிழமை (இத்திய நேரப்படி மாலை 5.00 மணி)

9.00 மண்) அனிறு துவங்கு செப்பமோ 29, 2021, புதன்கழ்மை (இந்திய சநரப்படி மாலை 200 மண்) அன்று திறைவு பெறும். இந்த எலகத்தில் உறுப்பினர்கள் நங்கள் வர்க்குகளை மின்னணு முறைபில் அளிக்கலாம். அதனைத் தொடர்ந்து தொலைதூர மின்னணு வாக்குப் பதிவு நிறுத்தம் செய்யப்படும். VC / OAVM வசதி மூலம் வருடாந்திர பொதுக் கூட்டத்துக்கு வருகை தரும் உறுப்பினர்கள் மற்றும் தொலைதூர மின்னணு வாக்களிப்பு மூலம் தீர்மானங்களில் வாக்களிக்கர மற்றும் அவ்வாறு செய்ய தடை விதிக்கப்படாத உறுப்பினர்கள், வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது தொலைதூர மின்னணு வாக்களிப்பு முறை மூலம் வாக்களிக்க தகுதி பெறுவார்கள்.

வாககளிப்பு முறை மூலம் வாக்களிகக் தகுதி பெறுவாரகள். வருடாந்திர பொதுக் கூட்டத்திற்கு முன் தொலைதூர மின்னணு வாக்களிப்பு மூலம் வாக்களித்த உறுப்பினர்கள் VC/OAVM மூலம் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம், பங்கேற்கலாம், ஆனால் மீண்டும் அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். வருடாந்திர பொதுக் கூட்டத்தையொட்டி, கம்பெனியின் உறுப்பினர்கள் பதிவேடு மற்றும்

______ உறு __________ வற்று பங்கு மாற்று புத்தங்கள் பதிவேடு மற்று பங்கு மாற்று புத்தங்கள் செப்டம்பர் 24, 2021, வெள்ளிக்கிழமை முதல் செப்டம்பர் 30, 202 வியாழக்கிழமை வரை இரண்டு நாட்களும் உட்பட மூடப்பட்டிருக்கும்

பாகு பாற்று புத்தவைனை என்பெடமா! 24, 2021 விவாழக்கிறமை வரை இரண்டு நாட்களும் உட்பட மூடப்பட்டிருக்கும். அறிவிப்பை மின்னணு முறையில் கம்பெனி அனுப்பிய பிறகு, கம்பெனியின் பங்குகளை வாங்க்

உறுப்பினராகும் எத்தவொரு நபரும், கட் ஆப் தேதி அன்று பங்குகளை வைத்துள்ளவர்களும் ஆர்டிஏவுக்கு mt.helpdesk@inkintime.co.in என்ற மின்னஞ்சலுக்கு கோரிக்கை அனுப்பி லாகின் ஐடி மற்றும் பார்வேர்டை பெறலாம். இருப்பினும் அவர்கள் ஏற்கனவே CDSL உடன் பதிவு செய்திருந்தால்,

அதுத்து கால் இடி நற்றும் பால்கை பெல்கியில் இது இவர்கள் இது செய்யவில்லை என்றால் நயவுசெய்து கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்:) காகித வடிவில் வைத்திருப்பவர்கள் : மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்ய போலியே

எண், பங்குதாரின் பெயர், பங்குச் சான்றிதழின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் (முன் மற்றும் பின்), பான் (பான் கார்டின் சுய சான்றளிக்கப்பட்ட ஸ்கேன் செய்யப்பட்ட நகல்), ஆதார் (சும சான்றளிக்கப்பட்ட ஆதார் அட்டையின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்) ஆகியவற்றுடன் கம்பெனியின்

சான்றனாக்கப்பட்ட ஆதா! அட்டையன் ஸ்க்கன் சைய்பப்பட்ட நகை) ஆக்பவறற்றுடன் கங்பவனியின் பதிகாளரும் மற்றும் பங்கு மற்று முகவருமான mt. helpidesk@inkintine.co.in ஆல்லது கம்பெனியின் compliancealdoubledot@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கோரிக்கை அனுப்பவும். ii) மின்னணு வடிவில் வைத்திருப்பவர்கள் : உங்கள் வைப்புத்தொகை பங்கேற்பாளர் (DP) தொடர்பு தொண்டு உங்கள் மின்னஞ்சல் முகவரியை உங்கள் மின்னணு வடிவ கணக்கில் பதிவு செய்யுங்கள். மின்னணு வாக்களிப்பு முறை அல்லது வாக்குச் சீட்டு மூலமாக மின்னணு வாக்களிப்பதற்கான வசதி வருடாந்திர பொதுக் கூட்டத்திலும் கிடைக்கும். தொலைதார மின்னணு வாக்களிப்பு முறை வசதி வருடாந்திர போதுக் கூட்டத்திலும் கிடைக்கும். தொலைதார மின்னணு வாக்களிப்பின் மூலம்

வாக்களித்த உறுப்பினாகள் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம், ஆனால் அவாகள் மீண்டும் வாக்களிக்

தொலைதூர மின்னணு வாக்களிப்பு தொடர்பான விவரங்களுக்கு, தயவுசெய்து வருடாந்திர பொதுல

கூட்ட அறிவிப்பை பார்க்கவும். மின்னனு முறை மூலம் வாக்களிப்பது தொடர்பாக ஏதேறும் கேள்விகள் இருந்தால், கட்டணமில்லா எண் 1800 22 5533ஐ தொடர்பு கொள்ளவும் அல்லத helpdæsk.evoling@cdslinda.comக்கு கோரிக்கையை அனுப்படிம் மின்னனு முறையில் வாக்களிக்கும் வசதி தொடர்பாக ஏதேனும் குறைகள் இருப்பின் அது குறித்து தயவு செய்து திரு. ராகேஷ் தால்வி மேலாளர், CDSL ஏ விங், 25வது தளம், மாரத்தான் பியூச்சரெக்ஸ், மபத்லால் மில் காம்பவுண்ட்ஸ்,

என்.எம். ஜோஷி மார்க், லோயர் பரேல் (கிழக்கு), மும்பை 400 013ல் தொடர்பு கொள்ளலாம்.

கேகி: செப்டம்பர் 8, 2021

அந்த லாகின் ஐடி மற்றும் பார்வேர்டை பயன்படுத்தி அவர்கள் வாக்களிக்கலாம்.

ானணு வாக்களிக்கும் வசதியை வழங்குவதற்காக முகவராக சென்ட்ர

முன்னதாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மாநிலத்தை உலகலாவிய மையங்களுக்கான முக்கிய அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு



முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் 2021–22ம் ஆண்டிற்கான தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முன்னதாக சந்தித்து வாழ்த்து பெற்றார்

முனையமாக மாற்றிடும் வகையில் உலகலாவிய திறன் மைய கொள்கை ஒன்று வெளியிடப்படும்.

தமிழ் இணைய கல்விக்கழகத்தில் மெய்நிகர் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்படும். இந்த அருங்காட்சி யகம் 3 ஆண்டு காலத்துக்குள் ரூ.7.5 கோடி செலவில் உருவாக்கப்படும்.

தமிழ் இணைய கல்விக்கழகம் உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களுக்கு இணையம் மூலம் தமிழ் கல்வியை வழங்கி வருகிறது. இ-ஆசிரியர் என்ற திட்டத்தின் மூலம்

படங்கள், மெய்நிகர் பலகை, மெய்நிகர் உண்மை போன்ற நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றைக் கொண்ட ஒருங்கிணைந்த கற்றல் வடிவமைக்கப்பட உள்ளது. சென்னை மற்றும் 2ம் நிலை நகரங்களான கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, ஓசூர் ஆகிய இடங்களில் 8 தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜெருசலேம் புனித பயணத்துக்கான மானியம்

அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் அறிவிப்ப

செஞ்சி மஸ்தான் அறிவித்தார்.

லட்சமாக உயர்த்தப்படுகிறது.

ஜெருசலேம் புனித பயணத்துக்கு வழங்கப்படும் மானியம் ரூ.60 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று அமைச்சர்

தமிழக சட்டசபையில் நேற்று சிறுபான்மையினர்

14 சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் ரூ.14

சிறுபான்மையினர் நல விடுதிகளில் மாணவர்கள்

லட்சம் செலவில் நூலகம் ஏற்படுத்தப்படும். மேலும் அந்த

விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு திறன் வளர்ப்பு மேம்பாட்டுக்கழகம் மூலம் தமிழ் திறன்

சேர்க்கைக்கு வருமான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2

சிறுபான்மையினருக்கு ஆயிரம் இலவச மின்மோட்டார்

வசதியுடன் கூடிய தையல் எந்திரங்கள் ரூ.45 லட்சம்

செலவில் வழங்கப்படும். ஜெருசலேம் புனித பயணத்துக்கு

வழங்கப்படும் ரூ.37 ஆயிரம் மானியம், ரூ.60 ஆயிரமாக

எச்ஜி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

(முன்னர் ஹிமாலயா கிரானைட்ஸ் லிமிடெட்) பதிவு அலுவலகம்: பாஞ்சாலம் கிராமம், மேல்பேட்டை அஞ்சல், திண்டிவனம், தமிழ்நாடு–604 307. CIN: L20100TN1987PLC015161

elephone: 91-4147–290021. Website: www.hgl.co.in, Email: investors@hgl.co.ii

மற்றும் ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும்.

நலத்துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு

அத்துறையின் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியதாவது:

INNOWIS EDUCATION AND RESEARCH FOUNDATION CIN:U93000TN2015NPL099887 In the matter of conversion of INNOWIS EDUCATION AND RESEARCH FOUNDATION to INNOWIS CONSULTANTS PRIVATE

PUBLIC NOTICE

It is hereby inform that INNOWIS EDUCATIÓN AND RESEARCH FOUNDATION originally incorporated on 31/03/2015 under the companies Act, 2013 had changed to INNOWIS CONSULTANTS PRIVATE LIMITED. Approval of Board of Directors and members were obtained by passing necessary resolutions.

For & on behalf of the company PADMA VIJAYARAGHAVAN Director

Date: 28/08/2021 Place: Chennai

IN THE COURT OF XII ASSISTANT CITY CIVIL COURT AT CHENNAI O.S.NO. 1128 OF 2020

M/s Corporation Bank, Anna Nagar Branch, Represented by its Chief Manager, Mr. N. Sriram, Son of Mr. Narayanamurthy, Having office at Tamilvanan Complex Block AA, No. 144, 3rd Avenue, Shanthi colony, Anna Nagar, Chennai - 600 040

Mr.S. Padmanaban, defendents

Mr.S. Padmanaban. Son of Mr. M. Selvaraj Residing at No. 5, Anna Street. Thirumangalam, Anna nagar west

Chennai - 600 040 Take notice that the above Original suit O.S.NO.1128
OF 2020 filed by M/s. M/s.
Corporation Bank, Kellys Corner
Branch, for Recovery of Money
came up hearing before the
Hon'ble XII - ASSISTANT CITY
CIVIL COURT. CHENNAI on
2.09.2021 and the Hon'ble 02.09.2021 and the Hon'ble Learned Judge was pleased to order notice to you in substituted service by way of paper publication returnable by 07.10.21 Make yourself convenient to appear before the said Court on 26 10 2021

Counsel for Plaintiff

IN THE COURT OF XII ASSISTANT CITY CIVIL COURT AT CHENNAI O.S. NO. 1127 OF 2020

M/s Corporation Bank, Anna Nagar Branch, Represented by its Chief Manager Mr. N. Sriram, Son of Mr. Narayanamurthy, Havmg office at Tamilyanan Complex Block AA, No. 144, 3rd Avenue, Shanthi colony, Anna Nagar, Chennai - 600 040 Plaintiff

Mr.Mahimraj and another .. defendents

1. Mr.Mahimraj,

S/o. M. Devasagayam, 2. Mr. M. Devasagayam, S/o. P. Malhiyappan,
Both are residing at No. 2, Bank
Coloy, 2nd Street, Madhavaram
Milk Colony, Madhavaram, Chennai - 600 051. Mr. R. Siva Prasad, No. 1626, J.J. Nagar, Mogappair West, Chennai - 600 037 And also at: Cholayil Pharmaceuticals (p) Ltd, No. 44,45, Jambuli Road,

Madhavaram, Chennai-600051

Take notice that the above Original suit O.S.NO.1127
OF 2020 filed by Mis Mis.
Corporation Bank, Kellys Corner Branch, for Recovery of Money came up hearing before the Hon'ble XII - ASSISTANT CITY CIVIL COURT. CHENNAI on 02.09.2021 and the Hon'ble Learned Judge was pleased to order notice to you in substituted service by way of paper publication returnable by 07.10.2021 Make yourself convenient to appear before

61 சதவீதம் பெண்கள் பஸ்களில் இலவசப் பயணம்

சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் 500 மின்சார பஸ்கள் வாங்கப்படும்

சட்டசபையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

சென்னை, செப்.9– மேம்படுத்தும் சுற்றுச்சூழலை வகையில் 500 மின்சார பஸ்கள் வாங்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபையில<u>்</u> இயக்கூர்திகள் சட்டங்கள் மற்றும் நிர்வாகம் தொடர்பான கொள்கை விளக்க குறிப்பை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

விபத்தின்றி பணிபுரியும் போக்குவரத்து கழக டிரைவர்களை ஊக்குவிப்பதற்காக முதலமைச்சரின் விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்படும். போக்குவரத்து பஸ்களில் எண்ணிக்கை பயணிப்போர் 2020 முதல் 2021ம் ஆண்டுகளில் குறைந்துள்ளது. 2011–12ம் ஆண்டு ். 2 கோடியே 8 லட்சத்து 36 ஆயிரமாக தினசரி பயணிகளின் எண்ணிக்கை, 202021ம் ஆண்டு 73 லட்சத்து 64 ஆயிரமாக குறைந்துள்ளது**.** தமிழகத்தில் அனைத்து பெண் பயணிகளுக்கும் அரசு போக்குவரத்து கழகங்களின் மூலம் இயக்கப்படும்

பயணிக்க மட்டும் இலவசமாக அனு மதிக்கப்படு கிறார்கள். இத்திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் பஸ்கள் வருகின்றன. இயக்கப்பட்டு இலவச டிக்கெட்டுகள் இதற்காக வழங்கப்படுகின்றன.

கடந்த ஜூலை 12ந் தேதி முதல் ஆகஸ்டு 26ந் தேதி வரை சாதாரண பஸ்களில் பயணம் மொத்த பயணிகளில் செய்க சுமார் 60.70 சதவீதம் பெண்கள் பயணித்துள்ளனர். இந்த இலவச வசதி, திருநங்கைகள் மற்றும் 40 சதவீதத்திற்கு மேலுள்ள மாற்றுத்திறனாளிகளின் துணையாளர் ஆகியோருக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

கழகம் மாநகர போக்குவரத்து 210 சிறிய பஸ்களை இயக்கியது. தற்போது 66 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. பயணிகளின் பயன்பாடு குறைந்து ஏற்பட்டதால் இழப்பு 144இயக்கப்படாமல் சிறிய பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நிறுத்தப்பட்டுள்ள சிறிய பஸ்களை

சிறந்த முறையில் பயன்படுத்தி, பிற பகுதிகளில் இருந்து மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு இயக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ பயணிகள் எண்ணிக்கை உயர்வதால் மாநகர போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பி.எஸ்.6 ரக பஸ்கள்

அரசு போக்குவரத்து கழகங்கள் எதிர்காலத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பஸ் போக்குவரத்தை மேம்படுத்த, பழைய பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்களை வாங்குவதற்கு ஜெர்மன் நிதி நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி 12,000 பி.எஸ்.6 ரக பஸ்கள் மற்றும் 2 ஆயிரம் மின்சார பஸ்கள் இந்த ஆண்டு முதல் 5 ஆண்டு காலங்களில் கொள்முதல் செய்யப்படும்.

இதற்கான தொகையில் சதவீதத்தை ஜெர்மன் நிதி நிறுவனம் கடனாகவும். வட்டி இல்லா மீதமுள்ள 20 சதவீதம் தமிழக அரசின் பங்காகவும் இருக்கும். முதல் 2 கட்டங்களில் 2,213 டீசல் பஸ்களும், 500 மின்சார பஸ்களும் வாங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் இருந்து டெண்டர்களை வரவேற்பதன் மூலம் ஏல விற்பனை

கடன் தாரர்கள் / உடன் கடன் தாரர்கள் / உத்தரவாததாரர்கள்	டிமாண்ட் நோட்டீஸ் தேதி மற்றும் தொகை	அசையா சொத்தில் உள்ள அசையும் சொத்துகள்∤ஆய்வுக்காக உள்ள வீட்டு பொருட்கள் பற்றிய விவரம்	ரிசர்வ் விலை	டேவணித் தொகை	சொத்தை பார்வையிடும் தேதி	
i.Mis ஸ்ரீ சிங்கி கொதரர்கள் 2. கரோகு குமார் சிங்கி 5. அனும் துகார் சிங்கி 4. தீதா தேவி 6. பிரிதியாக சிங்கி 6. Mis சிங்கி ல்டைசல் (புராஸ்வெக்ட் எண். 4040)	09 ஜனவரி 2017 கு.3.6.4.0.895/ குடாய் நுக்கு கேடியே அறுபத் தெட்டு லட்சத்த நாழ்பதவிழேற்ற என்னுற்ற தொள்ளூற்ற ஐந்த மட்டும்)	மன்ன எண்.13/6. மனை எண்.13/6. வேலாயுத ஈஜா தெரு. மத்தைவெளி. சென்னை. தமிந்தாடு 600 028ல் உள்ள செத்து மற்றும் சிற துண்டுகளும் அதன் பகுதிகளும் (ஏரியா 2400 சதுர அடி)	கு. 70.000/- (குபாய் எழுபதாயிரம் மட்டும்)	ஞ.ர. ၁၀၀ /- (ஞபாய் ஏழாயி நம் மட்டு ம்)	13 செப்டம்பர் 2021 மற்றும் 14 செப்டம்பர் 2021 11,00 மணி முதல் 14,00 மணி முதல் 14,00 மணி வணு டேவணித் தொகை செலுத்த கடைச் தேதி 15 செப்பம்பர் 2021 அன்று மாலை 5,00 மணி எலத் தேதி (நேரம் 20 செப்டம்பர் 2021	
					11.00 மணி முதல் 13.00 மணி வரை	
ஏலத்தில் விடப்பட உள்ள அசையும் பொருட்கள் விவரம்						

Sr	Article	Qty	Sr.	Article	Qty	Sr	Article	Qty
1	clothes box	16	18	Travel wheel bag without wheel	1	35	Scanner	1
2	Steels kitchen things	30	19	wooden tea table	1	36	Micro oven	1
3	Wall Fan	1	20	Samsung LCD TV 50 inch	1	37	calling fan	2
4	plastic parcel	2	21	washing machine	2	38	Signal bed	2
5	Suitcase Clothe Box	1	22	TV table	1	39	Double bed	1
6	Books box	30	23	TV Showcase	1	40	Glass table	1
7	Electronic items	1	24	Steel pathram	1	41	Old Model TV small Size	1
8	Iron Box	1	25	Cupboard with 6 doors	1	42	Water Can	1
9	System table	1	26	Air Cooler	1	43	Gas Cylinder	2
10	Cup board	1	27	iron bero small	1	44	Wooden tea table small size	3
11	bed wood items	2	28	Iron bero big	1	45	CPU	1
12	Aluminum Bedding	5	29	Hitachi split AC with stabilizer	1	46	DVR	1
13	Bed iron set	1	30	LG split Ac with stabilizer	1	47	DVD player	1
14	Plastic chairs	2	31	wooden bero	1	48	Set up box	1
15	Wooden stand 3 step	1	32	Signal seat sofa	2	49	Hand watch	4
16	Steel bucket	2	33	2 seat sofa	2	50	Singapore statue	2
17	Ac copper tube 4ft	1	34	Refrigerator	1			

ினை அலுவலகம்:– ⊪FL பைனான்ஸ் லிமிடெட், 9வது தளம், பாஸ்கான் பியூச்சரா டவர்ஸ், 10/01, வெங்கட்நாராயணா சாலை, தி. நகர், சென்னை 600 0 அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி: பிரேசர் R 9380014400)

- அசையும்/வீட்டில் உள்ள பொருட்களை ஆய் வு செய்யும் தேதி 13 செப்டம்பர் 2021 மற்றும் 14 செப்டம்பர் 2021 அன்று 11.00 மணி முதல் 14.00 மணி வரை. பரிந்துரைக்கப்பட்ட டெண்டர் படிவங்களில் மூடி முத்திரையிடப்பட்ட ஏலத்தை கடைசித் தேதியான 13 செப்டம்பர் 2021 மாலை 5 மணி வரை கிளை அலுவலக முகவரியில் சுமர்ப்பிக்கலாம். திரப்பப்படாத டெண்டர்கள் அல்லது கடைசி தேதிக்கு பிறகு பெறப்படும் டெண்டர்கள் செல்லாத டெண்டராக கருதப்பட்டு அவை
- ாத்தற்றவை ஏல் யங்கைப்படிகள் வறக்கைட் வளை அலுவமல் முகவாய்வல் 22 செட்டமார் 2021 11.00 மண் முதல் 13.00 மண் வளர் அவக்கங்கள் அதிகள் முன்னிலையில் திறக்கப்படும். உடன் ஒப்பந்தத்தின்படி அறிவிப்பில் உள்ள திலுவை தொகை மீது பொருந்தும் வகையிலான மேலும் வட்டி மற்றும் தற்செயலான செலவுகள், கட்டண
- போன்றவை வசூலிக்கப்படும். தொகை டிமாண்ட் டிராப்ட்ராக "IFL Finance Limited" என்ற பெயரில் குர்கானில் மாற்றத்தக்க வகையில் எடுத்து அனுப்பப்பட வேண்டும்.
- விற்பளையின் விரியான விதிமுறைகள் மற்றும் நிபத்தனைகள் பரிந்துரைக்கப்பட்ட டெண்டர் படிவத்தில் இணைக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட கினன அலுவலகத்தில் டெண்டர் படிவங்கள் கிடைக்கின்றன. அதிக ஏலம் கேட்பவருக்கே அசையும் / வீட்டில் உள்ள பொருட்கள் விற்பனை செய்யப்படும். எவ்வாறாயினும், தேவைப்பட்டால், இடைக்கால ஏலத்தை நடத்த கீழ்க்கையோப்பமிட்டவருக்கு முழு உரிமை உண்டு. கம்பெனியின் பார்வைக்கு வரத சொத்து மீதான எந்தவொரு பொறுப்புகளுக்கும் கம்பெனி பொறுப்பல்ல. மேலும் விவரங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி : திரு. பிரோச் R அவர்களை பாசைப் 1400 என்ற எண், மின்னஞ்சல் முகவரி: fazer.r@ill.comல் தொடர்பு கொள்ளலாம். கார்ப்பரேட் அலுவலகம் : மனை எண். உ. பேஸ்–IV, உத்போக் விஹார், குர்கான், ஹரியானா 122 015.

🔀 ^PTUS Aptus Value Housing Finance India Ltd. CIN: U65922TN2009PLC073881

Registered Office: No. 8B, Doshi Towers, 8th Floor, No: 205, Poonamallee High Road, Kilpauk, Chennai 600 010. Phone No: 044 45650000 Fax No: 044 45554170 Email:cs@aptusindia.com Website: www.aptusindia.com

NOTICE OF THE 12[™] ANNUAL GENERAL MEETING, **REMOTE E-VOTING AND BOOK CLOSURE**

Notice is hereby given that the 12th Annual General Meeting ('AGM") of the members of Aptus Value Housing Finance India Limited ("the Company") will be held on Thursday, 30th September 2021 at 11:00 A.M. IST through Video Conference ("VC") / Other Audio Visual Means ("OAVM") to transact the businesses, as set out in the Notice of the AGM in compliance with the Companies Act, 2013 ("the Act") and SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI Regulations") read with the circulars 14/2020 (dated April 08, 2020), 17/2020 (dated April 13, 2020), 20/2020 (dated May 05, 2020) and 02/2021 (dated January 13, 2021) issued by the Ministry of Corporate Affairs ("MCA") and circular dated May 12, 2020 and January 15, 2021 issued by the Securities and Exchange Board of India without the physical presence of the Members at a common venue.

In compliance with the above said circulars, the notice of the AGM and the Annual Report for the financial year 2020-21 have been sent on September 08. 2021 in electronic mode to those members whose e-mail addresses are registered with the Company/Depository Participants. Accordingly, shareholders who have not yet registered or updated their e-mail address are requested to register their e-mail address with their depository participants. Shareholders may note that the notice of AGM and the Annual Report is also available on the Company's website i.e., www.aptusindia.com, website of KFin Technologies Private Limited ("RTA") i.e. https://evoting.kfintech.com. BSE limited at www.bseindia.com and National Stock Exchange of

In compliance with section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration), Rules, 2014, as amended from time to time and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the members are provided with the facility to cast their vote on all resolutions set forth in the notice of the AGM using electronic voting system (e-voting) provided by KFin Technologies Private Limited and voting of the members shall be in proportion to the equity shares held by them of the Company as on September 22, 2021 (Cut-off date). The Company has appointed Mr. S. Sandeep, partner of S. Sandeep & Associates, Practising Company Secretaries (Membership No. 5853 and COP No. 5987) as the scrutiniser to conduct the voting process (e-voting and poll) in a fair and transparent manner and the members may kindly note that results of e-voting will be announced within 48 hours of conclusion of the AGM.

- The remote e-voting period commence on Monday, September 27, 2021 at 9.00 A.M. (IST) and will end on Wednesday, September 29, 2021 at 05:00 p.m. (IST). During the period, the members may cast their vote electronically. The remote e-voting module shall be disabled by KFin Technologies Private Limited
- Those members, who shall be present in the AGM through VC/OAVM facility and had not cast their votes on the resolution through remote e-voting, shall be eligible to vote through remote voting system during
- The members who have cast their vote by remote e-voting prior to the AGM may attend/participate in the AGM through VC/OAVM but shall not be entitled to cast their vote again.
- Any person who acquires shares of the Company and become a member of the Company after dispatch of the notice and holds shares as on the cut-off date, may obtain the login-id and password for remote e-voting by sending a request at einward.ris@kfintech.com or visit https://evoting.kfintech.com/ or may contact the toll free number 1800-309-4001 of the RTA.

Place: Chennai

Date: September 09, 2021

Pursuant to the provisions of section 91 of the Companies Act. 2013 and Rules made there under, as amended from time to time and Regulation 42 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Register of Members and Share Transfer Books of the Company will remain closed from September 23, 2021 to September 30, 2021 (both days inclusive) for the purpose of the AGM.

For Aptus Value Housing Finance India Limited

Sanin Panicker Company Secretary & Compliance Officer

பதிவு அலுவலகம்: எண். 645, அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, 33வது வருடாந்திர பொதுக் கூட்டம், மின்னணு வாக்குப்பதிவு அறிவிப்பு 2வது தளம்,சென்னை — 600 006, தமிழ்நாடு Contact no. 022 6130 9171 Email Id: ddfl_2002@yahoo.com / complianceatdoubledot@gmail.com at 10.30 AM, failing which the Email Id: ddfl_2002@yahoo.com / complianceatdoubledot@gmail.com வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அலுவல் குறித்து பரிவர்த்தனை மேற்கொள்ள கம்பெனியின் 3:வது வருடாந்திர பொதுக் கூட்டம் (AGM) செப்டம்பர் 30, 2021, வியாழக்கிழமை அன்று மாலை 3.00 மணிக்கு கானொலி காட்சி/பிற ஆடியோ காட்சி (0AVM) முறையில் நடைபெறும். கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்ட மே 5, 2020 மற்றும் ஏப்ரல் 3, 2020 மற்றும் ஏப்ரல் 13, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை (கூட்டாக எம்சிஏ சுற்றறிக்கைள் என குறிப்பிடப்படும்) மற்றும் மே 12, 2020 தேதியிட்ட செபி சுற்றறிக்கை ஆகியவற்றின் கீழ், கம்பெனிரி வைப்பாளர்களிடம் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பை மின்னணு முறையில் செப்டம்பர் 8, 2021, புதன்கிழமை அன்று கம்பெனி அனுப்பி வைத்துள்ளது. கூட்டம் நடைபெறும் இடம் அல்லாத வேறு இடத்தில் இருந்து கேப்பினர்களுன்று வாக்களிப்பு) மின்னணு வாக்களிப்பு முறையை பயன்படுத்தி உறுப்பினர்கள் வரக்களிக்கலாம். மின்னணு வாக்களிக்கும் வசதியை வழங்குவதற்காக முகவராக சென்டரல் above matter will be decided in your absence (V. Samuthira Vijayan)

உயர்த்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

33வது வருடாந்திர பொதுக் கூட்டம், மின்னணு வாக்குப்பதிவு அறிவிப்பு எம்சிஏ சுற்றறிக்கைகளின்படி, 33வது வருடாந்திர பொதுக் கூட்ட அழிவிப்பில் கண்டுள்ள அலுவல்களை செயல்படுத்த எச்ஜி இண்டஸ்ட்ரீஸ் லியிடெட் (முன்னர் ஹிமாலயா கிரானைட்ஸ் லியிடைட்டுகள் 33வது வருடாந்திர பொதுக்கூட்டம் ("the AGM") வியாழக்கிழமை. செய்டம்பர் 30, 2021 அன்று இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு கட்கொண்டி (VC)(இதர வீடியோ காட்சி முறையில் (OAVM) நடைபெறும் என்று இந்த அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்படுகிறது. வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு, வினக்க அறிக்கை மற்றும் மார்ச் 31, 2021ல் முடிந்த நீதி ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கை ஆயியைவ கம்பெறியர்கள் மற்றும் பங்கு பரிமாற்ற முவவர்/ வைப்பு பங்கேற்பாளர்களிடம் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் மற்றும் செய்டம்பர் 03, 2021 அன்று அலுவல் நேரம் முடிவதற்குள் கம்பெனிகள் உறுப்பினர்கள் மற்றும் செய்டம்பர் 03, 2021 அன்று அலுவல் நேரம் முடிவதற்குள் கம்பெனிகள் உறுப்பினர்கள் மற்றும் செய்டம்பர் 03, 2021 மற்றும் கொக்கப்படுகினது. கார்ப்பரேட்ட விவசாரங்கள் தறை அமைச்சகம் (எம்சில) வெளியிட்ட இனவரி 13, 2021 தேறியீட்ட பொது சுற்றறிக்கை எண். 20/2021 மற்றும் மே 05, 2020, ஏப்ரல் 08, 2020 மற்றும் எபர்ல் 13, 2020 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண். 20/2021 மற்றும் மே 05, 2020, எப்பட்ட குற்றும் குற்றிக்கை எண். 20/2021 மற்றும் மே 05, 2020, எப்பட்ட சிறியர்கள் குற்றும் அடியர்கள் அடியவற்றின்றது. கட்டுப்பறிக்கை எண். 20/2020 மற்றும் 7/2020 மற்றும் இருக்கை வருக்கு திரையர்களுக்கு அறுக்கை வருக்கும்பட்ட சுற்றறிக்கை எண். 20/2020 மற்றும் கிர்வாகம்) விதித்கை வருடாந்திர் பொருத்தக்கையர் மற்றும் கிகள் 2013, பிரிவு 103ன் விதிமுறைகள், கம்பெனிகள் (மேலான்னை மற்றும் கிற்கர், 2014ன் விதி 20 மற்றும் செபி (பட்டியல் கட்டுப்பறுக்குக்கு) வருக்களில் வருடாந்திர் பொதுக்கூட்டம் நடையேற்கள் வருடாந்திர் பொறுக்கூர், 2014ன் விதி 20 மற்றும் கின்னணு வழிகளில் வருடாந்திர் பொறுக்கைட்டத்தில் மின்னணு வழிகளில் வருடாந்திர் பொறுக்கைட்டத்தில் மின்னணு முரும்களில் வருடாந்திர் பொறுக்கைட்டத்தில் மின்னணு வழிகளில் வருடாந்திர் பொறுக்கைட்டத்தில் மின்னணு வழிகளில் வருடாந்திர் பொறுக்கைட்டத்தில் மின்னணு வழிகளில் வருகளிப்பது மற்றியர்களில் வரிகளிப்படுக்கும் உரிமையர்களில் மடியர்களியர்களுக்கும் மின்னணு

தெரிவிக்கப்படுவதாவது:-

ங்கைப்படுவதுவது... தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு செப்டம்பர் 27, 2021 அன்று இந்திய நேரப்படி காலை 10:00 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 29, 2021 அன்று இந்திய நேரப்படி மாலை 5:00 மணிக்கு முடிவடையும். அதன்பிறகு தொலைதூர மின்னணு வாக்குப்பதிவுக்கான வசதி நிறுத்தப்படும்.

கட்ஆப் தேதியில் அதாவது செப்டம்பா 23, 2021 அன்று காகித வடிவத்தில் அல்ல டிமெட்டீரியலைஸ்ட் வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் கம்பெனியின் உறுப்பினர்கள் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் வாக்களிப்பதற்கு மட்டுமே தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

கூட்ட அறிவிப்பு அனுப்பிய பிறகு கம்பெனியின் பங்குகளைப் பெற்ற கம்பெனியின் உறுப்பினராகும் எந்தவொரு நபரும் மற்றும் கட்ஆப் தேதி அதாவத செப்டம்பர் 23, 2021 அன்று பங்குகளை வைத்திருப்பவரும் உள்துழையு ஐடி மற்று பாஸ்வோட் தொடர்பாக அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலைப் பார்க்க வேண்டும், அவை கம்பெனியின் இணையதளத்தில் அதாவது https://www.hgl.co.in,

ல கடைக்கறது. மேற்கூறிய கட்ஆப் தேதியின் வேலை நேரம் முடிவடையும்போது காகித வடிவத்தில் அல்லது டிமெடீரியலைஸ்ட் வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் கம்பெனியின் உறுப்பினர்கள் மற்றும் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மூலம் தங்கள் வாக்குகளை அளிக்காதவர்கள் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு முறை மூலம் தங்கள் வாக்கை அளிக்கலாம்.

ஒரு உறுப்பினர் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மூலம் தனது வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்திய பிறகும் கூட்டத்தில் பங்கேற்கலாம், ஆனால், கூட்டத்தில் மீண்டும் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார். ஒருமுறை உறுப்பினர் வாக்களித்தால், அதை மாற்றவோ அல்லது மீண்டும் வாக்களிக்கவோ அனுமதிக்கப்பட மாட்டாது.

வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் வருடாந்திர அறிக்கை கம்பெனியின் வலைத்தளம் www.lngl.co.in/, LIPLன் வலைத்தளம் www.lnkintime.co.in மற்றும் பங்குச் சந்தைகளின் இணையதளம் BSE www.bseindia.comல் கிடைக்கும். பங்குச் சந்தைகளின் இணையதளம் BSE www.tseindia.comல் கிடைக்கும். எதேனும் கேள்விகளுக்கு, உறுப்பினர்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு, உறுப்பினர்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் உதவி பிரிவின் கீழுள்ள https://www.instavote.linkintime.co.inல் உள்ள இன்ஸ்டாவோட் பின்னனு வாக்குப்பதிவு கையேட்டை பார்வையிடலாம் அல்லது சொலைபேசி: 022 — 49186000ல் தொடர்பு கொள்ளலாம் அல்லது தொகைவபேசி: 022 — 49186000ல் தொடர்பு கொள்ளலாம் அல்லது திகு. ஹரிஓம் பாண்டே, கம்பெனி செயலாளர், பாஞ்சலம் கிராமம் மேல்பேட்டை அஞ்சல், திண்டிவனம், தமிழ்நாடு – 604307 அவர்களை investor @ந்தி.co.in ல் தொடர்பு கொள்ளலாம் அல்லது +91–4147–290021ல் தொடர்பு கொள்ளலாம்.

ாள்லா. எச்ஜி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டிற்காக (முன்னர் ஹிமாலயா கிரானைட்ஸ் லிமிடெட்) ஒப்பம்/– ஹரிஓம் பாண்டே கம்பெனி செயலாளர்

இட்ம் : புதுடெல்லி

the said Court on 07.10.2021 at 10.30 A.M. failing which the above matter will be decided in

your absence.

(V. Samuthira Vijayan)